

أَلَمْ تَرَ	பார்க்கவில்லையா?
كَيْفَ فَعَلَ	எப்படிச் செய்தான்
رَبُّكَ	உம்முடைய ரப்
بِأَصْحَابِ الْفِيلِ	யானைப் படைக்காரர்களை (இங்கு பீன் அர்த்தம் காரர்களை' என்பதாக வருகிறது
أَلَمْ يَجْعَلْ	ஆக்கவில்லையா
كَيْدَهُمْ	அவர்களுடைய சூழ்ச்சிகளை
فِي تَضَلُّلٍ	பாழாக்குவதில்
وَأَرْسَلَ	இன்னும் அனுப்பினான் - ரஸூல் வார்த்தையை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்
عَلَيْهِمْ	அவர்கள் மீது
طَيْرًا	பறவைகள் - விமானத்திற்கு அரபி மொழியில் தய்யாரா என்பதாகும்
أَبَابِيلَ	கூட்டம் கூட்டமாக
تَرْمِيمِهِمْ	அவர்கள் மீது எரிந்தன
بِحِجَارَةٍ	கற்களைக் கொண்டு - கஃபாவில் உள்ள ஹிஜ்ரல் அஸ்வத் கல்லை நினைவு படுத்திக் கொள்ளவும்
مِّنْ سِجِّيلٍ	சுடப்பட்ட களிமண்ணிலிருந்து
فَجَعَلَهُمْ	அவர்களை ஆக்கினான்
كَعَصْفٍ	மென்று துப்பப்பட்டது போன்று
مَّاكُولٍ	வைக்கோல்

105.1	(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105.2	அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105.3	மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105.4	சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105.5	அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.